



நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை குற்றத் தடுப்புத் தொடர்கள்

உங்களைக் பாதுகாத்துக் கொள்ளவும் - முதியோர்கள்

நமது சமூகத்தில் குற்றம் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாப்பாக இருப்பது அனைவருக்கும் ஒரு அடிப்படை உரிமையாகும். நாம் வயதாகும்போது, பல காரணிகள் நமது நம்பிக்கையையும், வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கக்கூடும். ஒரு சில கூடுதல் முன்னெச்சரிக்கைகள் எடுத்துக்கொண்டு, அபாயம் காணப்படும்போது எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள். வெளியே பொது இடங்களிலும் மற்றும் வீட்டிலும் இருக்கும்போது உங்கள் பாதுகாப்புணர்வுகளை மேம்படுத்த நீண்டகாலம் எடுக்கக்கூடும்.

குற்றம் சார்ந்த விளைவுகளிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் மற்றும் நண்பர்களையும் பாதுகாத்துக்கொள்ள உதவும் வகையில் நாம் அனைவரும் பின்பற்றக்கூடிய சில எளிய உதவிக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வெளியில் சுற்றும்போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- **எப்போதும்** பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவும். நெரிசல் நிறைந்த பெட்டிகள், காவலர் (guard) உள்ள பெட்டி (நீல ஒளி இணைக்கப்பட்டது) அல்லது பேருந்தின் முன்புறப் பகுதி போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
- **எப்போதும்** முடிந்த அளவு நண்பர்களுடன் குழுவாய்ப் பயணம் செய்ய முயற்சிக்கவும்.
- வெளியில் **ஒருபோதும்** அதிக அளவு ரொக்கப் பணத்தை எடுத்துச் வேண்டாம்.
- **எப்போதும்** அடையாள அட்டை யை எடுத்துச் செல்வதுடன் நீங்கள் எங்கே செல்கிறீர்கள், எந்த நேரத்தில் வீடு திரும்பலாம் என எதிர்பார்க்கிறீர்கள் என்பதை யாருக்காவது தெரியப்படுத்தவும்.

(நெருங்கிய இரத்த உறவினர் (Next of Kin) நிகழ்ச்சித்திட்டத்தைப் பற்றி உங்கள் உள்ளூர் குற்றத் தடுப்பு அலுவலரிடம் கேட்கவும்)

வீட்டில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- உங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது நம்பிக்கையில்லாத யாரையும் **ஒருபோதும்** உங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்.
- **எப்போதும்** உங்கள் வீட்டுக் கதவுகள் மற்றும் சன்னல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.
- விலையுயர்ந்த பொருட்கள், கைப்பேசிக் கருவிகள் அல்லது சாவிகள் (வீடு அல்லது வாகனம்) வெளியே தெரியும்படி வீட்டுவைத்திருக்க வேண்டாம்.
- **எப்போதும்** உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ள சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளைக் காவல்துறையிடம் புகார் அளிக்கவும்.

இல்லப் பாதுகாப்புச் சிற்றேடு: http://www.police.nsw.gov.au/_data/assets/pdf_file/0011/357059/292859_0615_G015395_NSW_Police_Brochure_-_Home.pdf

சுற்றுப்புறக் கண்காணிப்புத் தகவல்:

http://www.police.nsw.gov.au/community_issues/crime_prevention/neighbourhood_watch_nsw

மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும்

- ஓட்டுநர் உரிமம் பற்றிய விவரங்கள் அல்லது பிறந்த தேதி போன்ற தகவல்களைத் தொலைபேசியிலோ அல்லது இணையத்திலோ பகிர்ந்து கொள்ளும்போது **கவனமாக இருக்கவும்**.
- **எப்போதும்** எந்தவொரு வேலைக்காகவும் பணம் செலுத்துவதற்கு முன் ஒப்பந்தம் அல்லது சேவை பற்றிய ஆவணவிவரங்களைக் கவனமாகப் படிக்கவும்.
- உங்கள் இணைய கருவிகளை தொலைதூரத்திலிருந்து இயக்கும் அனுமதியை **ஒருபோதும்** யாருக்கும் தர வேண்டாம்.
- உங்களுக்கு அறிமுகமில்லாத அல்லது நம்பிக்கையில்லாத யாரிடமிருந்தும் வரும் மின்னஞ்சல்களை **ஒருபோதும்** தொட வேண்டாம்.

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த எவரோ மோசடியால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், தயவுசெய்து மூத்தோர் முறைகேடு உதவிஇணைப்பு மற்றும் வளப் பிரிவை (Elder Abuse Helpline and Resource Unit) 1800 628 221 என்ற எண்ணில் அழைக்கவும், அல்லது பின்வரும் இணையதளத்துக்குச் செல்லவும்: <http://www.elderabusehelpline.com.au/>

மேலதிகக் குற்றத் தடுப்புத் தகவல்களுக்கு www.police.nsw.gov.au என்ற எங்களது இணையதளத்துக்குச் செல்லவும்.



Justice



Triple Zero (000)

நெருக்கடியான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலைமையில்.



Police Assistance Line (131 444)

நெருக்கடியில்லாத நேரங்களில்.



Crime Stoppers (1800 333 000)

குற்றம் பற்றிய தகவல்களை வழங்க, இதில் பெயர் வெளியிடப்படமாட்டாது.

முதியோர் பாதுகாப்பு